



Item Code: 693

Participant Code: 122

ഓമ്പ്തൈ പേരില്.

ഓമ്പ്തൈ ~~ഈ~~ അനിക്തകല്പാല്.

ഈ ~~ഈ~~ മണിതന്.

ഓമ്പ്തൈയെ. ~~ഈ~~ ക്താനേ.

കൃതന്. വിനൈ.

ഓമ്പ്തൈ പേരില് താനേ!

ഈ ~~ഈ~~ തൃകൃല്.

ഈ ~~ഈ~~ ക്താനേ.

ഈ ~~ഈ~~ മണിതന്.

ഈ ~~ഈ~~ ക്താനേ! കൃതനാല്.

ഈ ~~ഈ~~ ക്താനേ! കൃതനാല്.

ഈ ~~ഈ~~ ക്താനേ.

ഈ ~~ഈ~~ ക്താനേ.

ഈ ~~ഈ~~ ക്താനേ.

ഈ ~~ഈ~~ ക്താനേ! കൃതന് വിനൈ.

ഈ ~~ഈ~~ ക്താനേ! കൃതന് വിനൈ!



புமித்தாயின் மகனாகிய

மரத்தை மனிதன்

அழித்தானே! இதில்

~~சினை~~ சினம் கொண்டு பணிகள்கள்

உள்ளம் உருகி பெறும்

வெள்ளமாக உருமாறியதே!

கொடு மனிதனோ

அவன் தவறா எல்லாம்

மறந்து விட்டு

கியத்தை மெல் படி

சுமங்கி விட்டானே!

அன்றை முடி

அரண்மனை தட்டி

அரசன் போல் வாடி

நினைத்த மனிதனை மடைய

நீர் தன் கருப்பிடத்தில்

புத்தகங்கு படித்ததே!



தன். சூப்பிடத்தை
தேடி. உந்த. பெரும்
மலைய. நீர். வெள்ளமாக.
உயலாறி. தட்டிக்கொடு!

கிதை. புரியாத
பாடல். மனிதன்
மலையைய. பதித்தானே!
அவன். தவறா மறுத்தானே!

விநகிதியால். யுமித்தாயின்
சூழத்தை. நெறித்து
அவன். அழகை சீரழித்த
மனிதனின். செயல். கண்டு
மனம். உடைந்த
யுமித்தாயோ. பிழக்க விநாடங்கினா ~~கொடு~~!

மாந்தரின். செயலாலே.
தலும். மாசடைந்தது



Item Code: 693

Participant Code: 122

சிவம் தொண்ட கல்வோ

கண் திறந்து லனிதனை

அழிக்க பேரலைகளை

அழிப்பியதே!

லனிதனின் காரணத்தால்

கால நிலை மாற்றத்தினால்

பூத ஹல்

உருவானதே! அனைத்து

உயிர்களையும் உருகடித்துதே!

செயற்கை பெரிதானால்

மாந்தன் அவன்

செயலை மாற்றி

செயற்கையை புலித்தானால்!

அவன் தவறா மாற்றத்தானால்!

மாந்தர் செய்க காரியத்தால்

காலம் மாற்றம் நிகழ்த்துதே!



Item Code: 693

Participant Code: 122

சிதன் கொடுமை விளைவால்
சீயற்கை சீற்றம் ஏற்பட்டதே!

சாயநலத்தில் மிதந்து
சீயற்கையின் நலனை
மறந்தானே! மனிதன்
சிதனால் சீயற்கையோ
பொங்கி எழுந்ததே!

சீயற்கையின் அழகு
வளங்களை மூடிவதும்
மறந்தான் சரணடி விட்டானே!
கொடும் கொண்ட
சீயற்கை பேரிடராய்
வந்து அழித்ததே!

அன்னை அடிகால்
கலங்கும் குழந்தை போல
சீயற்கையின் அழகைக் கு

(Note: This page will be scanned to publish the article in schoolwiki. So, Write neatly. Don't fold paper. Don't write overleaf.)



Item Code: 693

Participant Code: 122

நாம் விசயிசாய்போடோ

இயற்கை பெரிபுரினீ

போது லணிகன் லணிகம்

உளர்வதை கண்டு

மகிழும் இயற்கையினீ

குமரலிங்க யாரும்

விசயி சாய்க விலலையே!

இயற்கை சீற்ற

காலங்களில் சக

லாந்திரிடம் காடும்

அனியை கண்டு அனியை

இயற்கை ரொகிதந்தாலே!

அந்த அன்பிங்கு ஏங்கினாலே!

பொழுத்து பொழுத்து

பொழுமை இலந்தாளீ

~~இயற்கை பொழுமை இயற்கு~~



ഓന്തക പൊന്തമ. കൃഷ്ണ
പേരിടര. കൃഷ്ണാണേ!

കൂട് പിണ്ണകള്
അഴിവാക. ഓന്തക ചിറുപാക
അണാല്. അണ
അഴികക. ഫ്രാഞ്ചാല്
കൂടിപോയും. പൊന്തകാകേ!

മാന്തര്. ശെയ്യം
ചിങ്ങയാലേ. ഓന്തക പേരിടര്
ചിങ്ങകിണ്ണക. അതില്
പാലം. ചിങ്ങകൂടകും. ചിലങ്കൂടകും
അഴികിണ്ണകേ!

അതികൂടിന് ശെയ്യാലേ
അല്ലെ യില്യാ കൂടയും
കൂട് പൊന്തമ അല്ലെ
കൂടകൂ പേരുകണായ്



பேரிடரை தந்ததை!

தங்கம், கரும்பு நெட.

ரீசி தாயினி.

உயிற்றை துடைத்தாடே

மனிதர் அதனால் சினம்

கொண்டு தரிடலை

நெருப்பை கக்கினாலே!

கையாடையின் கிளி

பாடங்களை அவள்

பேரிடர் உருவில்

அளித்தாளே! மாந்தை

சிறிது தோகித்தாளே!

கையாடையின் நியாய

கொபத்தை மந்தர் கிளம்

பரிந்து கொண்டு அவள்

அருமை அறிந்து நடப்போமே!



Item Code: 693

Participant Code: 122

ശാരദ കൃഷ്ണൻ

എന്ന ശാരദ വെളിപാട്

പെയ്യും വെണ്ണമാട്

നീണ്ട നിലനുകുകൾ

അവൻ ചരിയെ വെണിപുകുതി

പോകിയും മാർത്തൻ അതു

അവൻ കൂറും അപരികൃഷ്ണൻ!

കൃഷ്ണൻ പ്രിയൻ

കൃഷ്ണൻ

കൃഷ്ണൻ ചരിയെ ചരിയൻ

കൃഷ്ണൻ അന്നെയിൻ

പിന്നെയിൻ നാൽ

അവൻ അന്നെയെ വെളിപാട്!

കൃഷ്ണനെയിൻ കൃഷ്ണൻ

വെളിപാട് പല കൃഷ്ണൻ

പരികൃഷ്ണൻ നാൽ

കൃഷ്ണൻ വെളിപാട്!



Item Code: 693

Participant Code: 122

சிவனை. முச்சை

சிவனக்கும் சிவில.

புனைகைய சிவப்போடே!

அதில் ஆனந்தம்

பெறுவோமே!

சிவனைக வளங்களை

சிரண்டமால் பிற

2 விரகருக்கு அரை

அளித்து லகிழ்வோமே!

சிவனைகயின் லலாம்

நொகாத படி

நடத்து நல்ல

உலகை உருவாக்கலாமே!

சிவனைக பெரிடரின்

பொது லலகொறும் பூத்த

லலகித்தகை பொல



Item Code: 693

Participant Code: 122

മുൻപത്തെപ്പോലെ അറിയാം.

പുതിയ അറിവുകൾ.

ആനന്ദം അനുഭവിക്കാം!